திரு. எஸ். டேனியல்ராஜ் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப் பாலத்தை விரிவு படுத்துவதற்கு சில சங்கடங்கள் இருக்கின்றன என்று அமைச்சர் அவர்கள் சொல்லுகிறார்கள். ஆகவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கின்ற விதமாய் ஸ்ரீவைகுண்டம் அருகிலே ஆழ்வார் திருநகரி, ஆழ்வார் தோப்பு ஆகிய கிராமங்களுக்கு இடையிலே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு பாலத்தை அமைப்பதன் மூலமாக அந்தப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் முடியும். அதேபோல் பாளையங்கோட்டை தூத்துக்குடி, திருநெல்வேலி மெயின்ரோட்டுக்கும் ஆழ்வார் திரு நகரிக்கும் இடையே ஒரு போக்குவரத்தை உருவாக்குவதற்கும் அது வசதியாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, ஆழ்வார் திருநகரி, ஆழ்வார் தோப்புக்கிடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு பாலத்தை அமைப்பதற்கு அரசு முன் வருமா என்பதைஅறிய விரும்புகிறேன்

மாண்புமிகு திரு. துரைமுருகன் : துணைத் தலைவர் அவர்களே, தற்போது தந்த யோசனைக்கு நன்றி. பிறகு அது பற்றி யோசிக்கலாம்.

திரு. சி. கோவிந்தசாமி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, நொய்யலாற்றின் மீது அல்லது ரயில்வே பாதைகளின் மீது வரும் நிதி ஆண்டில் தமிழகத்தில் எத்தனை பாலங்கள் எங்கெங்கு கட்டப்பட உள்ளன? அதில் திருப்பூர் ரெயில்வே மேம்பாலமும், நொய்யலாற்றின் மேம்பாலமும் சேர்க்கப்பட்டுள்ளதா? அந்தப்பணி எப்போது தொடங்கும் என்பதை அமைச்சர் மூலம் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. துரைமுருகன் : துணைத் தலைவர் அவர்களே, இது ஸ்ரீவைகுண்டம் பாலம் பற்றிய கேள்வி. ஆனால், ஆர்.ஓ.பி. பற்றி நேற்று கேள்வி வந்தது. நேற்று யு மிஸ்ட் தி பஸ். நேற்று கேள்வி கேட்டிருந்தால் அது எப்போது வரும் என்பதை சொல்லியிருக்கலாம். நாளைக்கு வேண்டுமானால் கேளுங்கள் சொல்லுகிறேன்.

திரு. மா. மணிமாறன் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, பொதுப் பணித்துறை அமைச்சர் அவர்கள் எல்லா ஊர்களுக்கும் பாலத்தைக் கொடுத்துக் கொண்டே இருக் கிறார்கள். எங்கள் மாவட்டம், தஞ்சை மாவட்டம் நிறைய ஆறுகள் வாய்க்கால்கள் உள்ள மாவட்டம். அந்தப் பகுதி யிலே வெள்ளக் காலங்களில் தண்ணீர் வரும் காலங்களில் மக்கள் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே சிறு சிறு பாலங்களாகத் தான் வருகின்றன. ஆகவே பகுதி 2 திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு வந்திருக்கிற 3 பாலங்களையும்